


Le prophète Nuh (paix sur lui)


Texte et illustrations : Hanène.



سَيِّدُنَا نُوحٌ عَلَيْهِ السَّلَامُ


نص و صور : حنان

Nuh est un prophète. Dieu l'a envoyé aux gens pour les inviter à L'adorer.




سَيِّدُنَا نُوحٌ نَبِيٌّ. بَعَثَهُ رَبُّنَا لِلنَّاسِ
لِيَدْعُوَهُمْ لِيَعْبُدُوهُ.

Dieu a demandé à Noh, paix sur lui, de construire un grand bateau.




أَمَرَ اللَّهُ سَيِّدَنَا نُوحًا أَنْ يَصْنَعَ
سَفِينَةً كَبِيرَةً.

Noh a obéit à Allah et a construit le bateau. Quelques personnes l'ont cru et l'ont aidé.




صَنَعَ سَيِّدَنَا نُوحُ السَّفِينَةَ وَ سَاعَدَهُ
الْقَلِيلُ مِنَ النَّاسِ الَّذِينَ صَدَّقُوهُ.

Dieu a alors ordonné à Noug de prendre avec lui dans le bateau les personnes qui l'ont cru et aidé.




أَمَرَ اللَّهُ سَيِّدَنَا نُوحًا أَنْ يَأْخُذَ فِي
السَّفِينَةِ كُلَّ مَنْ صَدَّقُوهُ.

Dieu a aussi ordonné à Noug de prendre des animaux avec lui. Enfin, ils montèrent tous dans le bateau.



أَمَرَ اللَّهُ سَيِّدَنَا نُوحًا أَنْ يَأْخُذَ مَعَهُ
الْحَيَوَانَاتِ أَيْضًا. رَكِبَ الْجَمِيعُ فِي
السَّفِينَةِ.

Il a beaucoup plu après. Il a tellement plu qu'il y a eu un déluge. Tous ceux qui n'ont pas cru à Nouh et n'ont pas obéi à Dieu se sont noyés.



ثُمَّ هَطَلَتْ أَمْطَارٌ كَثِيرَةٌ. وَكَانَ
الطُّوفَانَ. كُلُّ مَنْ لَمْ يُصَدِّقْ سَيِّدَنَا
نُوحًا وَ لَمْ يُطِيعِ اللَّهَ أَخَذَهُ الطُّوفَانَ.